

சார்பு நீதிமன்றம், பெருந்துறை**MCOP No: 154/2012**

2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் நாள் PW1 தரப்பு சாட்சியின் வாக்குமூலம் 1969-ம் ஆண்டு 44வது சட்டம் பிரிவு 6(2)ன் படி திரு.அஷ்பக் அகமது, பி.ஏ.,பி.எஸ்., சார்பு நீதிபதி அவர்களால் ஆணையிட்டு பிரமாணம் செய்யப்படுகிறது.

ம.சா.1 (சுகிலாராஜன்) நாள் 13.03.2026**முதல் விசாரணை தொடர்ச்சி**

1.	எனது கணவரின் ஓட்டுநர் உரிமம்	ம.சா.ஆ.13
2.	2 முதல் 4 மனுதாரர்களின் ஆதார் அட்டை	ம.சா.ஆ.14 முதல் 16
3.	2 முதல் 4 மனுதாரர்களின் வருமான வரி கணக்கு அட்டை	ம.சா.ஆ.17 முதல் 19 வரை
4.	1 முதல் 4 மனுதாரர்களின் வங்கி கணக்குப் புத்தகம் முதல் தாள்	ம.சா.ஆ.20 முதல் 23 வரை
5.	எனது கணவரின் தனிநபர் வருமான வரி கணக்கு 2010 முதல் 2013 ம் வருடத்திற்குரியது	ம.சா.ஆ.24 முதல் 26 வரை
6.	என் கணவரின் கூட்டுக் குடும்ப வருமானத்திற்கான வருமான வரி கணக்கு 2010 முதல் 2013 ம் வருடத்திற்குரியது	ம.சா.ஆ.27 முதல் 29 வரை
7.	விவசாய நிலம் உள்ளதை காட்டுவதற்கான ஆவணங்கள்	ம.சா.ஆ.30 முதல் 39 வரை

மனுவில் கோரியுள்ள பரிகாரம் வழங்கக் கோருகிறேன்.

குறுக்கு விசாரணை (3 ம் எதிர்மனுதாரர் தரப்பில்)

என் கணவர் தான் திடிேரேன சாலையை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி கடந்ததால் தான் விபத்து ஏற்பட்டது என்றும், விபத்திற்கு என் கணவர் தான் காரணம் என்றால் சரியல்ல. விபத்து ஏற்பட்ட அடுத்த நாள் என் கணவர் இறந்து விட்டார் என்றால் சரி. என் கணவருக்கு மருத்துவ கிசிச்சை அளித்த வகையில் ரூ.2,50,000/- செலவினம் ஏற்பட்டதாக நான் சொல்வது தவறு என்றால் சரியல்ல. குல வழக்கப்படி என் கணவரின் இறுதி சடங்கிற்கு ரூ.1,00,000/- செலவினம் ஏற்பட்டதாக சொல்வது தவறு என்றால் சரியல்ல. பெட்ரோல் பங்க் (பிஎஸ்எஸ் ராஜன் அன்கோ) நீங்கலாக மனுவில் சொல்லியுள்ள இதர நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் தற்போது இல்லை. நான் மனுவில் சொல்லியுள்ள இதர

வியாபாரங்களான உருளை மண்டி, எம்பிஎஸ் சுந்தர்ராஜன் அன்கோ, எம் பழனிசாமி அன்ட் பிரதர்ஸ், புஷ்பா அன்ட் கோ, தீபன் பில்டர்ஸ் ஆகிய நிறுவனங்களை என் கணவர் நடத்தி வந்தார் என்பதை காட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை என்றால் சரி. அந்த நிறுவனங்களில் என் குடும்ப உறுப்பினர்கள் தான் பங்குதாரர்களாக இருந்தோம். 3 ம் நபர்கள் யாரும் இல்லை. நான் சொல்வதுபோல மேற்சொன்ன நிறுவனங்கள் எப்போதும் இயங்கவில்லை என்றால் சரியல்ல. பெட்ரோல் பங்கில் இருந்த வந்த வருமானத்தை என் கணவர் தனிநபர் வருமான வரி கணக்கில் காண்பித்துள்ளார் என்றால் சரிதான். கூட்டுக்குடும்ப வருமான வரி கணக்கு இந்த மனுவிற்கு அவசியமில்லை என்றும், அது காண்பிக்க வேண்டிய பொறுப்பும் இல்லை என்றால் சரியல்ல. கூட்டு குடும்ப நிறுவனத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் லாபத்தில் பங்குண்டு. என் கணவர் மேற்சொன்ன தொழில்கள் மூலம் மாதம் ரூ.3,50,000/- வருமானம் ஈட்டி வந்ததாக சொல்வது தவறு என்றால் சரியல்ல. என் கணவரின் வருமானத்தை நம்பி நாங்கள் இருந்ததாக சொல்வது தவறு என்றால் சரியல்ல. என் கணவர் உயிருடன் இருந்தபோது என்ன வியாபாரங்கள் செய்து வந்தாரோ அந்த வியாபாரங்கள் தற்போதும் எனது மேற்பார்வையில் தொடர்ந்து நடந்து வருகிறது என்றால் சரியல்ல. எனது கணவரின் தொழில்களை தொடர்ந்து செய்து வருவதால் எங்களுக்கு எவ்வித வருமான இழப்பும் இல்லை என்றால் சரியல்ல. நான் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்கில் விவசாய வருமானம் காண்பிக்கப்படவில்லை என்றால் சரிதான். அதனால் விவசாயத்தை கவனிக்கமுடியவில்லை என்பதால் இழப்பு ஏற்பட்டுள்ளது என பொய்யாக கூறியுள்ளேன் என்றால் சரியல்ல. என் கணவர் செய்து வந்த வியாபாரம் தொடர்பாக நான் எந்தவித ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல. நான் மனுவில் சொல்லியுள்ள விலாசத்தில் மனு தேதிக்கு முன்பு குடியிருந்தோம் என்பதை காட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். மசாஆ 12 காப்பீட்டு சான்று மனுவிற்கு பின்னிட்டு ஏற்பட்டது என்றால் சரிதான். நாங்கள் மனுவில் சொல்லியுள்ள விலாசத்தில் குடியிருக்கவில்லை என 3 ம் எதிர்மனுதாரர் ஆட்சேபணை செய்ததை பின்னிட்டு மசாஆ 12 தயார் செய்து முன்னிலைபடுத்தப்பட்டுள்ளது என்றால் சரியல்ல. இந்த மனுவை விசாரிக்க

இந்நீதிமன்றத்திற்கு ஆளுகை வரம்பில்லை என்ற காரணத்திற்காக என் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டியது என்றால் சரியல்ல.நாங்கள் மனுவில் கோரியுள்ள இழப்பீட்டுத் தொகை மிகவும் அதிகம் என்றால் சரியல்ல. மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றால் சரியல்ல.
மறு விசாரணை இல்லை.

Dictated by me in Open court typed by Typist
and read over to the witness and acknowledge
by him/her to be correct.

Subordinate Judge,
Perundurai.

uploaded by SS